

கூட்டுறவு மற்றும்
தனிநபர் வரியியல்

பாட இலக்கம் : 304

2022-2023 மதிப்பீட்டாண்டுக்கான
மாற்றங்கள்

முக்கியமானவை

புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறவிருக்கும் பரீட்சைகளில் பரீட்சிக்கப்பட
இருக்கும் மதிப்பீட்டாண்டு பின்வருமாறு

பரீட்சைகள்	மதிப்பீட்டாண்டு
2023 ஜூலை பரீட்சை -	2022-2023
2024 ஜனவரி பரீட்சை -	2022-2023

இலங்கைக் கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்டது

அத்தியாயம் 01 இலங்கை வரியியலுக்கான அறிமுகம்

பக்கம் 10

யார் வருமானவரி செலுத்தும் பொறுப்புடையவர்கள்?

Eg : இன்னொரு உதாரணம் சேர்க்கப்பட்டுள்ளது

ஒரு குடியரிமை நிறுவனத்தால் வழங்கப்பட்ட நிறுத்திவைத்தல் வரிக்குட்பட்ட பங்கிலாபம்

அத்தியாயம் 02 வருமான மூலங்கள்

பக்கம் 21

2.1.3 நன்மைகளின் மதிப்பு

2. தொழில் வழங்குனரால் வழங்கப்பட்ட தங்குமிட வசதியிலிருந்தான நன்மைகளின் மதிப்பு

பின்வரும் விடயங்கள் நீக்கப்பட வேண்டும்

அந்தந்த சூழ்நிலைகளில், தொழில் தருநரால் வழங்கிய எந்தவொரு குடியிருப்பு இடத்தின் எந்தவொரு நன்மையின் “மதிப்பு” சந்தை மதிப்பு அல்லது சந்தை மதிப்பு கண்டறிய முடியாத இடத்தில் பின்வருமாறு குறிப்பிடும் மதிப்பு இருக்க வேண்டும்

பின்வரும் அட்டவணை சேர்க்கப்பட வேண்டும்

விபரம்	தொடர்புடைய மாதத்திற்கான காசு அல்லாத நன்மைகளின் பெறுமதி		
	மதிப்பிடப்பட்ட பகுதி	மதிப்பிடப்படாத பகுதி	ஏஸ்டேட் பங்களாக்கள்
தொழில் வழங்குனரால் வழங்கப்பட்ட தங்குமிடம்	தொடர்புடைய மாதத்திற்கான சம்பளத்தில் 12.5 வீதம்	தொடர்புடைய மாதத்திற்கான சம்பளத்தில் 10 வீதம்	தொடர்புடைய மாதத்திற்கான சம்பளத்தில் 7.5 வீதம்

பக்கம் 22

3. தொழில்தருநர் வழங்கிய போக்குவரத்து வசதிகளின் மதிப்பு

பின்வரும் விடயங்கள் நீக்கப்பட வேண்டும்

எந்தவொரு மோட்டார் வாகனத்தின் (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ) தனிப்பட்ட பயன்பாட்டிலிருந்து ஒரு பணியாளருக்கு கிடைக்கும் நன்மையின் மதிப்பு சந்தை மதிப்பு அல்லது சந்தை மதிப்பு கண்டறிய முடியாத இடத்தில் பின்வருமாறு குறிப்பிடவேண்டும்.

பின்வரும் அட்டவணை சேர்க்கப்பட வேண்டும்

வாகன வகை	தொடர்புடைய மாதத்திற்கான காசு அல்லாத நன்மைகளின் பெறுமதி		
	வாகனம்	ஓட்டுனர்	எரிபொருள்
ஏதாவது வாகனம்	20,000	10,000	20,000

பின்வரும் விடயம் சேர்க்கப்பட வேண்டும்

தொழில் வழங்குனரால் வழங்கப்பட்ட தொடர்பாடல் வசதியின் பெறுமதிக்கான தகைமை

ஏதாவதொரு சுற்றறிக்கையின் கீழ் ஒரு தொழிலாளி தொடர்பாடல் வசதிக்கான கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியடையும் பொழுது, அது தொடர்பாக அரசினால் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிக்கமைய, அந்த கொடுப்பனவிற்காக தொழில் வழங்குனருக்கு ஏற்பட்ட செலவில் 25% தொழிலாளியின் நன்மைக்கான பெறுமதியாக இருக்க வேண்டும்.

4. தொழில் வழங்குனரால் வழங்கப்படும் பிற நன்மைகள்

பின்வருமாறு மீள்திருத்தப்படல் வேண்டும்

செலுகை வீதங்களில் வழங்கப்பட்ட கடன்கள் -- செலவில் 0%.

பக்கம் 24

2.1.7 ஓய்வூதிய நன்மைகளுக்கான கணக்கீடு

பின்வருமாறு மீள்திருத்தப்படல் வேண்டும்

வேலைவாய்ப்பு மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பணியாளரின் ஓய்வூதியத்தல் சில மொத்த வரவுகள் அடங்கும். பணியாளரால் ஓய்வுபெறும்பொழுது பெறப்படும் ஓய்வூதிய கொடுப்பனவானது முன்னைய மதிப்பீட்டாண்டில் வரியிடப்பட்டிருப்பின் தனிநபரின் வேலையிலிருந்தான வருமானத்தில் கணிப்பிடப்படும்.

பக்கம் 31

2.2.5.1 பொது கழிப்பனவுகள் (பிரிவு 10)

பொது விதிகள்

பின்வருமாறு மீள்திருத்தப்படல் வேண்டும்

WHT செலுத்தியதன் மூலமாக கொடுப்பனவுக்கான கழிப்பனவுகள் பிடித்துவைக்கப்பட்டிருப்பின் அவை பொது ஆணையாளருக்கு செலுத்தும் வரை அனுமதிக்கப்பட மாட்டாது.

- செலுத்திய வட்டி அல்லது கழிவு – 5%
- வதிவுடைய நபருக்கு செலுத்திய வாடகையானது மாதமொன்றுக்கு ரூ.100,000 அல்லது அதற்கு மேற்படின் - மொத்த தொகையில் 10%
- பங்கிலாபம் தவிர்ந்த ஏனைய கொடுப்பனவுகள் - 14% (கட்டணம், இயற்கை வளங்களுக்கான கொடுப்பனவு, இறைக்கட்டணம், முற்கொடுப்பனவுகள்)
- பணியாளரல்லாத வதியுடைமையுடைய தனிநபர் ஒருவருக்கு இலங்கையின் மூலங்களிலிருந்து வழங்கப்பட்ட சேவைக்காக செலுத்திய கட்டணத்தில் 5% வரியாக பிடித்துவைத்தல் வேண்டும்
- கற்பித்தல், விரிவுரைகள், பரீட்சைகள் பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் அல்லது மேற்பார்வையாளருக்கான கொடுப்பனவுகள்
- வதிவுடைய காப்புறுதி, விற்பனை அல்லது பிரச்சாரம் செய்யும் முகவர் அல்லது தரகருக்கான கொடுப்பனவு
- மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணி, மென்பொருள் விருத்தியாளர், ஆராய்ச்சியாளர், அல்லது குறித்த விதிகளுக்கமைய சேவை வழங்குபவர்கள் போன்ற சுதந்திரமாக சேவை வழங்கும் திறன்களைக் கொண்ட தனிநபர்களால் வழங்கப்படுகின்ற சேவைகள்.

(இருப்பினும், மாதமொன்றுக்கான சேவைக்கட்டணம் ரூ.100,000 தாண்டாத சேவைக்கட்டணங்களுக்கு இக்கழிப்பனவை பிரயோகிக்க முடியாது)

பக்கம் 41

2.2.5.4.7 மேப்பாடுகள் (பிரிவு 14)

பின்வருமாறு திருத்தம் செய்யப்படல் வேண்டும்

கழிப்பனவுகள் பின்வருவனவற்றை மீறாது இருத்தல் வேண்டும்.

பின்வருவனவற்றின் கீழ்வகைப்படுத்தப்பட்ட சொத்துக்கள்

- கட்டடங்கள், கட்டமைப்புக்கள் மற்றும் ஓத்த தேய்மானமடையக்கூடிய சொத்துக்கள் (வகுப்பு 4) – 12 வருடங்களுக்கு சமமாக
- அனைத்து ஏனைய சொத்துக்களும் - 3 வருடங்களுக்கு சமமாக

பக்கம் 42

2.2.5.4.9 வணிக அல்லது முதலீட்டு இழப்புக்கள் (பிரிவு 19)

இழப்பு கழிப்பனவு விதிகள்

3. (a) மற்றும் (b) இனை பின்வருமாறு திருத்த வேண்டும்.

இலாபமாக இருப்பின குறைந்த வீதத்தில் வரி விதிக்கப்பட்டிருப்பின் மற்றும் அத்தகை வீதம் பின்னர் அதிகரிக்கப்படும் வணிகங்கள் தொடர்பாக நபரொருவருக்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பின், அவ்விழப்பீடானது குறைந்த வீதத்தில் வரியிடப்படுவதாக கருதப்படும்.

4. பின்வரும் விடயம் சேர்க்கப்படல் வேண்டும்.

(c) முதலீடுகளிலிருந்தான விடுபடமுடியா இழப்புக்களை, இழப்பீடு இடம்பெற்ற மதிப்பீட்டாண்டின் தொடர்ந்து வரும் மதிப்பீட்டாண்டின் முதல் திகதியிலிருந்து ஆறு வருடங்களுக்குள் கழிக்கப்பட வேண்டும்.

பக்கம் 43

2.2.5.4.10 சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் செலவுகள்

பின்வரும் விடயம் முதல் பந்தியின் இறுதியில் சேர்க்கப்பட வேண்டும்

சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் செலவுகள் மீது மேலதிக 100 வீத கழிப்பனவு, 01 ஏப்ரல் 2021 இலிருந்து 3 வருடங்களிலிருந்து 2 வருடமாக குறைக்கப்பட்டுள்ளதுடன், 2023-2024 மதிப்பீட்டாண்டில் முடிவடைகிறது.

பக்கம் 46 மற்றும் 47

2.3.1 பங்கிலாபம்.

இறுதி நிறுத்தி வைக்கும் கொடுப்பனவுகள் (பிரிவு 88)

பின்வரும் விடயம் கீழ்க்குறிப்பிட்டவாறு திருத்தப்படல் வேண்டும்

வதிவுடைய கம்பனிகளால் செலுத்தப்படுகின்ற பங்கிலாபங்கள் இறுதி நிறுத்திவைத்தல் கொடுப்பனவாக கருதப்படும்

வதிவுடைய கம்பனி இன்னொரு வதிவுடைய கம்பனியிலிருந்து பெறப்பட்ட பங்கிலாபத்திலிருந்து ஒரு அங்கத்தவருக்கு பங்குலாபத்தை செலுத்துகின்ற பொழுது அத்தகைய கொடுப்பனவுகள் பிரிவு 84 A உப பிரிவு (1 A) இன் முற்பண வரமான வரியாக கருதப்படும்

பின்வரும் விடயம் நீக்கப்பட வேண்டும்

வதிவுடைய கம்பனியினால் **வதிவற்ற** அங்கத்தவருக்கு செலுத்தப்படுகின்ற பங்கிலாபம்.

பக்கம் 48

2.3.2. வட்டி

பின்வரும் விடயம் சேர்க்கப்பட வேண்டும்

01.01.2023 இலிருந்து வட்டி கொடுப்பனவின் மீது 5% முற்பண வரமான வரியாக கழிக்க வேண்டும்.

பின்வரும் விடயங்கள் நீக்கப்பட வேண்டும்

- இறுதி நிறுத்திவைத்தல் கொடுப்பனவு – (31.12.2019 வரை பிரயோகிக்கப்படும்)
- வட்டி மீதான விடுகை (ஐந்தாம் அட்டவணை) - (31.12.2019 வரை பிரயோகிக்கப்படும்)

பக்கம் 50

2.3.10 முதலீட்டு சொத்துக்களின் உணர்தல் (மூலதன நயங்கள்)

பின்வரும் விடயம் கீழ்க்குறிப்பிட்டவாறு திருத்தப்படல் வேண்டும்

அதன்படி, மூலதன நய வரியானது முதலீட்டு சொத்துக்களின் உணர்தலிலிருந்தான வருமானம் மீது 01.10.2022 இலிருந்து 10 வீதம் வரி அறவிடப்படும். கம்பனிகளுக்கு 30% வரி வீதம் பிரயோகிக்கப்படும்.

அத்தியாயம் 03 தனிநபர் மற்றும் கம்பனி வரியியல் (வதிவுடைய)

பக்கம் 61

3.2.2 தகுதிவாய்ந்த கொடுப்பனவுகளை கோருவதற்கான நிபந்தனைகள்

பின்வரும் விடயம் கீழ்க்குறிப்பிட்டவாறு திருத்தப்படல் வேண்டும்

தனிப்பட்ட நிவாரணம்

ய. ரூ.1,200,000

பின்வரும் விடயங்கள் நீக்கப்பட வேண்டும்

- தொழிலுக்கான நிவாரணம் (31.12.2019 வரை மட்டும்)
- வதிவுடைய தனிநபருக்கான நிவாரணம்

பக்கம் 62

திரு. பெரேரா அவர்கள் தனது ரூ. 2,400,000 வணிக வருமானத்திற்கெதிராக அடிப்படை நிவாரணத்தை பெற தகுதியுடையவர். ஆனால் ரூ.600,000 மூலதன வருமானத்திற்கெதிராக அல்ல. அதன்படி, அவரது வரியிடத்தக்க வருமானம் ரூ.1,800,000 ஆகும். (600,000 + 2,400,000 - 1,200,000).

பக்கம் 63

விடை 03 பின்வருமாறு மாற்றப்படல் வேண்டும்

தொழில் வருமானம்	ரூ. 3,500,000
கழி: அடிப்படை நிவாரணம்	ரூ. (1,200,000)
வரியிடத்தக்க வருமானம்	ரூ. 2,300,000

பக்கம் 64

3.3.1.1 குடியரிமை மற்றும் குடியரிமை பெறாத நபர்களுக்கான வரி வீதங்கள்

பின்வரும் வரி வீதங்கள் கீழ்க்குறிப்பிட்டவாறு திருத்தப்படல் வேண்டும்

பின்வரும் வரி வீதங்கள் 01.01.2023 இலிருந்து தனிநபர்களுக்கு பிரயோகிக்கப்படும்.

வரியிடத்தக்க வருமானம்	வீதங்கள்
முதல் 500,000	6%
அடுத்த 500,000	12%
அடுத்த 500,000	18%
அடுத்த 500,000	24%
அடுத்த 500,000	30%
மீதி	36%

பக்கம் 66, 67, 68, 69

3.3.4 கம்பனிகளுக்கு பொருந்தும் வருமான வரி வீதங்கள் (முதலாம் அட்டவணை)

01.10.2022 இலிருந்து பின்வரும் வீதங்கள் கம்பனிகளுக்கு பிரயோகிக்கப்படும் (சலுகை வரி வீதங்கள் அல்லது குறைந்த வரி வீதங்கள் நீக்கப்பட வேண்டும்)

பின்வருவனவற்றிலிருந்தான நயங்கள் மற்றும் இலாபங்கள்	30.09.2022 வரை	01.10.2022 இலிருந்து
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்	14%	30%
ஏற்றுமதிக்கான பெறுவனவு வெளிநாட்டு நாணயங்கள் மூலம் பெற்றுக்கொள்ளல்	14%	30%
குறிப்பிட்ட வணிக செயற்பாடுகள்	14%	30%
கல்வி சேவைகள்	14%	30%
சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள்	14%	30%
கட்டுமான சேவைகள்	14%	30%
விவசாய செயற்பாடுகள்	14%	30%
சுகாதார வைத்திய செயற்பாடுகள்	14%	30%
வதிவிட கம்பனியிலிருந்து பெறப்பட்ட பங்கிலாபம்	14%	30%
இரத்தினக்கல் மற்றும் நகை தொடர்பான பெறுவனவுகள்	14%	30%
முதலீட்டு சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஏற்றுமதி கம்பனிகள் வேறுபட்ட அரசு நிறுவனங்களுக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல்.	14%	30%
மீள்சக்தி வழங்களை பயன்படுத்தி மின்சாரம் வழங்கக்கூடிய நிறுவனங்களிலிருந்தான இலாபம்	14%	30%
உற்பத்தி	18%	30%
சூது விளையாட்டுக்கள்	40%	40%
மதுபானம், புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனை அல்லது இறக்குமதி	40%	40%

மற்றும் விற்பனை		
ஏனைய வணிகங்கள்	24%	30%

- முதலீட்டு சொத்துக்களின் உணர்தல் மூலமான வருமானம் (மூலதன நயம்), அத்தகைய நயங்கள் 30% இல் வரியிடப்படும்.

பக்கம் 71, 72, 73, 74, 75, 76

3.6.1 விலக்கப்பட்ட வருமானம் (அட்டவணை 03)

பின்வரும் விடுகைகள் நீக்கப்பட வேண்டும்

(h)

(ii) 2021.04.01 இல் அல்லது அதற்கு பிறகு தனிநபரொருவரால் காணி அல்லது கட்டடத்தை விற்றதன் மூலமான தேறிய இலாபம் அல்லது கொழுப்பு பங்குப்பரிவர்த்தனையில் நிரல்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவால் உரிமம் வழங்கப்பட்ட ரியல் எஸ்டேட் நம்பிக்கை நிதியத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட வருமானம்.

(u)

(ii) வர்த்தமானி அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டபடி 01.01.2020 இன் பின்னர் வழங்கப்பட்ட தகவல்தொழில்நுட்ப சேவைகள்

(v) மூன்றாம் நிலை தொழில்சார் கல்வி ஆணையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சியின் கீழ் நியமப்படுத்தப்பட்ட ஏதாவது கல்வி நிகழ்வு.

(vi) 2021 ஏப்ரல் 01 இலிருந்து தங்கம் வைரம் ஏற்றுமதி தொடர்பான வணிகங்கள், வெட்டுதல் மற்றும் மெருகூட்டுதலுக்காக இலங்கைக்கு கொண்டுவந்து பின்னர் ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் வருமானம் வெளிநாட்டு நாணய வடிவில் இலங்கையிலுள்ள வங்கியில் வைப்பிடப்படுமாயின்,

பக்கம் 76

3.6.2 இறுதி நிறுத்திவைத்தல் கொடுப்பனவுகள்

01.01.2023 இல் அல்லது அதன் பின்னர் இறுதி நிறுத்திவைத்தல் கொடுப்பனவுகள்

- மாற்றமில்லை
- மாற்றமில்லை
- மாற்றமில்லை
- வதிவுடைய கம்பனியால் செலுத்தப்பட்ட பங்கிலாபம்

பக்கம் 79

விடை மாற்றப்படல் வேண்டும்

மதிப்பிடக்கூடிய வருமானம்

3,500,000

கழி: நிவாரணம்

தனிப்பட்ட நிவாரணம் (1,200,000)

வரியிடத்தக்க வருமானம் 2,300,000

பக்கம் 81

விடைகள் மாற்றப்பட வேண்டும்

மதிப்பிடத்தக்க வருமானம் 4,839,000

கழி: நிவாரணம்

தனிநபர் நிவாரணம் 1,200,000

வாடைகைக்கான நிவாரணம் (600,000 x 25%) 150,000 (1,350,000)

தகைமைக் கொடுப்பனவு

தேசிய சிறுநீரக நிதிக்கு ரூ.100,000/- பணநன்கொடை 100,000

பணநன்கொடை - கிராமக் கோயில் - அனுமதிக்கப்படவில்லை (100,000)

வரியிடத்தக்க வருமானம் 3,389,000

முதல் 500,000 X 6% 30,000

அடுத்த 500,000 X 12% 60,000

அடுத்த 500,000 X 18% 90,000

அடுத்த 500,000 X 24% 120,000

அடுத்த 500,000 X 30% 150,000

மீதி 889,000 X 36% 320,040

கழி: வரிச் செலவுகள் 770,040

APIT கழிப்பனவு 45,000

தவணைக்கட்டண கொடுப்பனவு 10,000 (55,000)

மீதி செலுத்தவேண்டிய வரி 715,040

பக்கம் 86

விடை மாற்றப்பட வேண்டும்

வரிப்பொறுப்பு 18,502,000 X 30% 5,550,000

கழி – வரிச் செலவுகள்

செலுத்தவேண்டிய மீதி வரி

5,550,000

அத்தியாயம் 04 : நானாவித முயற்சிகளின் வரியியல்

பக்கம் 102

4.4 அரசு சாரா நிறுவனங்கள் (NGO)

பின்வரும் விடயங்கள் கீழ்வருமாறு திருத்தப்பட வேண்டும்

பிரிவு 68 இன் படி, ஒரு அரசு சாரா அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டில் பெறப்பட்ட மானியம், நன்கொடை அல்லது பங்களிப்பு தொகைகளுக்கு 3% மேலதிக வரி செலுத்தப்பட வேண்டும் அல்லது வேறு தொகைகளுக்கு 30 வீதத்தில் வரி செலுத்த வேண்டும். (01.10.2022 இலிருந்து நடைமுறையில்).

ஏனைய வரிவிதிப்பு வருமானம் 30% வீதத்தில் வரி விதிக்கப்படுகின்றது. (01.10.2022 இலிருந்து நடைமுறையில் உள்ளது)

பக்கம் 103

விடை பின்வருமாறு மாற்றப்பட வேண்டும்

வரி விதிக்கக்கூடிய வருமானத்தின் மீதான வரி 30% இல் 132.000

அத்தியாயம் 05 : கடப்பாடுகளும் நடவடிக்கைகளும்

பக்கம் 107

5.1.1.2 கணக்கிடுவது எப்படி

பின்வரும் விடயம் சேர்க்கப்பட வேண்டும்

- 01.04.2022 இல் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு நபரொருவரால் செலுத்த வேண்டிய வரிப்பொறுப்பானது வரிமதிப்பீட்டாண்டை முதல் 6 மாதங்கள் மற்றும் இரண்டாம் 6 மாதங்கள் என விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட்டு வரியானது தனித்தனியாக கணிப்பிடப்பட வேண்டும்.

பக்கம் 109

5.2.1.1 வருமானத்திரட்டினை சமர்ப்பிப்பது யார்?

பின்வரும் விடயம் கீழ்க்கொடுக்கப்பட்டவாறு மாற்றப்பட வேண்டும்

1) A) i)

ii) மதிப்பீட்டாண்டுக்கான வருமான வரித் திரட்டானது, தொழில் வழங்குனரால் பிரிவு 83 (ய) இன் கீழ் யீஐவு கழித்த தொழில் வருமானத்தை பிரத்தியேகமாகக் கொண்டிருப்பின், குறித்த நபர் வருமான வரித் திரட்டை நிரப்ப தேவை இல்லை மற்றும் சுய மதிப்பீட்டின் கீழ் வரி செலுத்த வேண்டியதில்லை.

பக்கம் 113

5.3.5 நேர வரையறை ஏற்பாடுகள்

பின்வரும் விடயம் கீழ்க்கொடுக்கப்பட்டவாறு மாற்றப்பட வேண்டும்

- வேறு எந்த விடயத்திலும் 12 மாதங்களுக்குள்

பக்கம் 115

5.4.2 நிர்வாக மதிப்பாய்வு (பிரிவு 139)

பின்வரும் விடயம் கீழ்க்கொடுக்கப்பட்டவாறு மாற்றப்பட வேண்டும்

- மதிப்பாய்வுக்கான ஒரு கோரிக்கை, ஆணையாளர் முடிவு அறிவிக்கப்பட்டதன் பின்னர் 14 நாட்களுக்குள் எழுத்து மூலம் (கடிதத்தில்) அறிவிக்கப்பட வேண்டும். மேலும் அது தயாரிக்கப்பட்ட அடிப்படை விரிவாக குறிப்பிடப்பட வேண்டும். (01.04.2023 இலிருந்து நடைமுறையிலுள்ளது).

அத்தியாயம் 06 : நிறுத்தி வைத்தல் வரி, மூலதன ஆதாய வரி மற்றும் வரியியலுடன் தொடர்புடைய தீர்ப்புவழி சட்டங்கள்

பக்கம் 128

6.1.2.1.1 முற்கூட்டிய தனியாள் வருமான வரி

பின்வரும் விடயம் கீழ்க்கொடுக்கப்பட்டவாறு மாற்றப்பட வேண்டும்

தொழிலாளர்களுக்காக உள்நாட்டு இறைவரியினால் வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கமைய, ஒவ்வொரு தொழில் வழங்குனரும். தொழிலாளிக்கான கொடுப்பனவுகளை செலுத்தும் பொழுது வரி செலுத்த தகைமையுடைய ஒவ்வொரு தொழிலாளிக்குமான வருமானங்கள் மற்றும் இலாபத்திலிருந்து வருமான வரியைக் கழிக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.

பக்கம் 131

6.1.2.2 முதலீட்டு வருமானம் மீதான பிடித்துவைத்தல் வரி (பிரிவு 84 மற்றும் 84A) மற்றும் சேவைக்கட்டணம் (பிரிவு 85)

பின்வரும் விடயம் கீழ்க்கொடுக்கப்பட்டவாறு மாற்றப்பட வேண்டும்

- வட்டி அல்லது செலுத்திய கழிவு – 5%
- வதிவுடைய நபருக்கு செலுத்தப்பட்ட வாடகை மாதமொன்றுக்கு ரூ.100,000 இற்கு சமமாக அல்லது மேற்பட்டதாக இருக்கும் போது – முழுத்தொகை மீது 10%
- செலுத்திய பங்கிலாபம் - 15%
- பங்கிலாபம் தவிர்ந்த ஏனைய கொடுப்பனவுகள் 14% (கட்டணங்கள், இயற்கை வழங்களுக்கான கொடுப்பனவு, இறைக்கட்டணம் அல்லது முற்கொடுப்பனவு)
- சேவைக்கட்டணம் செலுத்தியது – கொடுப்பனவில் 5%
 - கற்பித்தல், விரிவுரைகள், பரீட்சைகள் பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் அல்லது மேற்பார்வையாளருக்கான கொடுப்பனவுகள்
 - வதிவுடைய காப்புறுதி, விற்பனை அல்லது பிரச்சாரம் செய்யும் முகவர் அல்லது தரகருக்கான கொடுப்பனவு

- மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணி, மென்பொருள் விருத்தியாளர், ஆராய்ச்சியாளர், அல்லது குறித்த விதிகளுக்கமைய சேவை வழங்குபவர்கள் போன்ற சுதந்திரமாக சேவை வழங்கும் திறன்களைக் கொண்ட தனிநபர்களால் வழங்கப்படுகின்ற சேவைகள்.

(இருப்பினும், மாதமொன்றுக்கான சேவைக்கட்டணம் ரூ.100,000 தாண்டாத சேவைக்கட்டணங்களுக்கு இக்கழிப்பனவை பிரயோகிக்க முடியாது)

6.2.1.6 வரி வீதம் - 10% (கம்பனிகளுக்கு 30%)

அத்தியாயம் 07 : கடப்பாடுகளும் நடவடிக்கைகளும்

பக்கம் 150

பின்வரும் நபர்கள் பெறுமதிசேர் வரிக்கு பதிவு செய்ய வேண்டப்படுகின்றனர்.

கீழ்க்கொடுக்கப்பட்டவாறு மாற்றப்பட வேண்டும்

வர்த்தகம் வணிகம், தொழில் மூலம் அல்லது தொழிற்துறையிலுள்ளோர் மூலம் ஒரு ஆண்டுக்கு 80 மில்லியனுக்கு மேல் அல்லது 20 மில்லியனுக்கு மேல் வரிசெலுத்தக்கூடிய பொருட்கள் அல்லது சேவைகள் வழங்கப்படுமாயின் பெறுமதி சேர் வரிக்கு பதிவுசெய்ய வேண்டும்.

பக்கம் 150

7.1.2.3.1 கட்டாய பதிவு – (பிரிவு 10)

கீழ்க்கொடுக்கப்பட்டவாறு மாற்றப்பட வேண்டும்

	31.12.2019 வரை	01.01.2020 இலிருந்து 30.09.2022 வரை	01.10.2022 இலிருந்து
03 மாத வரிக்காலம்	ரூ. 3 மில்லியன்	ரூ. 75 மில்லியன்	ரூ. 20 மில்லியன்
12 மாத வரிக்காலம்	ரூ. 12 மில்லியன்	ரூ. 300 மில்லியன்	ரூ. 80 மில்லியன்

பக்கம் 157

பின்வருமாறு திருத்தப்படல் வேண்டும்

பூஜ்ஜிய வீதம் 0% (பிரிவு 07)

நியம வீதம் (01.10.2022) 15%

பக்கம் 159

பின்வருமாறு திருத்தப்படல் வேண்டும்

பூஜ்ஜிய வீதம் 0% (பிரிவு 07)

நியம வீதம் (01.10.2022) 15%

பக்கம் 183

அத்தியாயம் 07இன் முடிவில் பின்வரும் விடயங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

2022 ஆம் ஆண்டு 25ம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டு சட்டத்தினை அமுல்

1. அமுலாக்கம்

சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டு (SSCL) 01. ஒக்டோபர் 2022 இலிருந்து 2.5% வரி வீதத்தில் சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டு சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

2. விடயப் பொறுப்பு

பின்வரும் ஒவ்வொரு தனிநபராலும் SSCL செலுத்தப்பட வேண்டும்.

- ஏதேனும் பொருளை இறக்குமதி செய்கின்றவர்
- ஏதேனும் பொருளை உற்பத்தி செய்யும் வணிகத்தை கொண்டு நடத்துபவரும்
- ஏதேனும் பொருள் விபரணத்தின் கீழ் சேவையொன்றை வழங்குகின்றவரும்
- புந்தி (b) வின் ஏற்பாடுகள் ஏற்படையனவாகவுள்ள ஓர் உற்பத்தியாளராகவிருந்து அப்பொருளின் உற்பத்தியாளரினாலான விற்பனை தவிர்ந்த ஏதேனும் பொருளின் இறக்குமதியும் விற்பனையும் உட்பட அத்தகைய பொருளின் மொத்தவிற்பனை அல்லது சிலலறை விற்பனைத் தொழிலைக் கொண்டுநடத்துகின்றவரும்,

3. பதிவுசெய்தல்

ஏதாவதொரு பொருளை இறக்குமதி செய்பவர் தவிர்ந்த ஒவ்வொரு வரியிடக்கூடிய நபரும் (பிரிவு 2இல் குறிப்பிட்ட படி), பதிவு செய்ய கோரப்படுகின்றனர்.

- ரூ.120 மில்லியன் வருமானத்தை ஏற்கனவே மீறியுள்ள நபர்கள்
SSCL நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட திகதிக்கு முன்னருள்ள 12 மாதகாலத்திற்குள் விலக்களிக்கப்பட்ட வருமானம் அல்லது சேவை தவிர்ந்த கூட்டப்பட்ட மொத்த வருமானம் ரூ.120,000,000 இனை விஞ்சியிருப்பின் - SSCL நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட திகதியிலிருந்து 15 நாட்களுக்கு பிந்தாமல் பதிவுசெய்ய வேண்டும்.
உதாரணம் : 01.10.2021 இலிருந்து 30.09.2022 வரையான வருமானம் (மொத்த வருமானம் - விலக்களிக்கப்பட்ட வருமானம்) ரூ. 120 மில்லியனை விட அதிகமாக இருப்பின், அந்நபர் 15 ஒக்டோபர் 2022 இற்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்
- எந்தவொரு ஏனைய நபரினதும் காலாண்டு வருமானம் ரூ.30 மில்லியனை கொண்டிருப்பின் : வருமானமானது ரூ. 30 மில்லியனை விட அதிகரித்த காலாண்டிலிருந்து 15 நாட்களுக்கு பிந்தாமல் அந்நபர் (மேல் குறிப்பிட்ட விடயம் (1) உள்ளடக்கப்படாதிருப்பின்) பதிவுசெய்தல் வேண்டும்.

4. SSCL க்கான கொடுப்பனவு (பிரிவு 17)

SSCL ஆனது 3 மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளாக சுயமதிப்பீட்டு அடிப்படையில் செலுத்தப்படும். இறுதி திகதிகள் பின்வருமாறு

கொடுப்பனவுக்கான இறுதித்திகதி

தணைக்கட்டணம்	இறுதித் திகதி
01ம் தவணைக் கட்டணம்	முதலாவது மாதத்திற்கான செலுத்தவேண்டிய வரியானது தொடர்புடைய காலாண்டின் இரண்டாவது மாதத்தின் 20ம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும்.
02ம் தவணைக் கட்டணம்	இரண்டாவது மாதத்திற்கான செலுத்தவேண்டிய வரியானது தொடர்புடைய காலாண்டின் மூன்றாவது மாதத்தின் 20ம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும்.
03ம் தவணைக் கட்டணம்	மூன்றாவது மாதத்திற்கான செலுத்தவேண்டிய வரியானது அடுத்து வரும் காலாண்டின் முதலாவது மாதத்தின் 20ம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும்.

SSCL இற்கு பதிவு செய்ததன் பின்னர், SSCL ஆனது பதிவுக்கான வருமான எல்லையை கருத்தில்கொள்ளாது செலுத்தப்படல் வேண்டும்.

5. பொறுப்பாகவுள்ள மொத்த விற்பனைவரவு (இரண்டாம் அட்டவணை)

		விபரம்	பொறுப்புடைய வருமானம்
(i)	ஏதேனும் பொருளை இறக்குமதி செய்தல் (சுங்கத்தின் பொது இயக்குனரால் சேகரிக்கப்படும்)		இறக்குமதி பெறுமதியில் 100 வீதம்
(ii)	ஏதேனும் பொருளை உற்பத்தி செய்தல்		வருமானத்தில் 85 வீதம்
(iii)	சேவை வழங்குதல்	(a) நிதிச்சேவையினை வழங்குதல்	நிதிச்சேவையில் பெறுமதி சேர்ப்புகளில் 100 வீதம்
		(b) ரியல் எஸ்டேட் மற்றும் முன்னேற்றங்கள்	வருமானத்தில் 100 வீதம்
		(c) (a) மற்றும் (b) தவிர்ந்த ஏனைய சேவைகள்	வருமானத்தில் 100 வீதம்
(iv)	மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை	(a) ஏதேனும் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட விநியோகத்தர்களால் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள்	வருமானத்தில் 25 வீதம்
		(b) விடயம் (a) தவிர்ந்த இறக்குமதி மற்றும் விற்பனை உள்ளடக்கிய மொத்த விற்பனை அல்லது சில்லறை விற்பனை	வருமானத்தில் 50 வீதம்

- நிதிச்சேவைகளுக்கான பெறுமதி சேர்ப்புகள், 2002 ஆம் ஆண்டு 14ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் 25C பிரிவின் கீழ் வழங்கப்பட்ட வர்த்த மானி அறிக்கையில் குறிப்பிட்ட ஒதுக்கீட்டு முறையின்படி கணிப்பிடப்படும்.
- வருமானம் = விற்பனை பெறுமதி – விற்பனைத்திகதியில் காணியின் சந்தைப்பெறுமதி
- பின்வரும் நடவடிக்கைகளும் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையில் உள்ளடக்கப்படும்
 - கொள்வனவு மற்றும் விற்பனை
 - இறக்குமதி மற்றும் விற்பனை
 - தயாரித்தல் மற்றும் விற்பனை (உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் அடங்காது)
- இலங்கையில் ஏதேனும் உற்பத்தி அல்லது தயாரித்தல் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட நபர்கள் எனப்படுவது, குறித்த உற்பத்தியாளர் அல்லது தயாரிப்பாளரால் நேரத்திற்கு நேரம் தீர்மானிக்கப்படுகின்ற விற்பனை விலையில் மொத்த விற்பனை சந்தையில் விற்பதற்காக குறித்த உற்பத்தியாளர் அல்லது தயாரிப்பாளரால் நியமிக்கப்பட்ட நபர் அல்லது பங்குடமை ஆகும்.

6. SSCL திரட்டினை சமர்ப்பித்தல் (பிரிவு 8)

திரட்டினை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதிகள்: தொடர்புடைய காலாண்டை தொடர்ந்து வரும் மாதத்தின் 20ம் திகதி அல்லது அதற்கு முன்.

வருமானம் பின்வருவனவற்றை உள்ளடக்கலாகாது.

- ஆக்காலாண்டில் ஏற்பட்ட ஏதேனும் ஐயக்கடன்கள்
- 2002ஆம் ஆண்டு 14ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய காலாண்டில் செலுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி.
- மந்திரியால் அனுமதிக்கப்பட்ட சர்வதேச நிகழ்வுகளுடன் தொடர்புடைய ஏற்றுமதி அபிவிருத்தி தள்ளுபடியின் கீழ்செலுத்தப்பட்ட தள்ளுபடிகள்

ஏதேனும் ஐயக்கடன்கள் தொடர்ந்து வரும் நாட்களில் திரும்பப் பெறப்பட்டிருப்பின், திரும்பபெற்ற காலத்தில் அவை வருமானமாகக் கருதப்படல் வேண்டும்.

7. செலவு மற்றும் மீள் செலுத்துகை முறைகள்

சட்டத்தில் எவ்விதமான உள்ளீட்டு வரிகளோ மீள்செலுத்தும் முறைகளோ இல்லை. இருப்பினும், அறவீடு அல்லது தண்டப்பணம் மேலதிகமாக செலுத்தியிருப்பின், அவை தொடர்ந்துவரும் காலங்களுக்கான முற்பணமாக கருத்தில்கொள்ளப்படும்.

8. இணக்கமின்மைக்கான தண்டப்பணம்

(a) இறுதித் திகதிக்கு முன்னர் பதிவு செய்யத்தவறியிருப்பின் : ரூ.25,000 இனை விஞ்சாத தண்டப்பணம்.

(b) விபரத்திரட்டை சமர்ப்பிக்க தவறுதல் - ரூ.50,000 இனை விஞ்சாத தண்டப்பணம்.

(c) கொடுப்பனவுத் தவறுகள்

a) தவறிழைக்கப்பட்ட தொகையில் 10 வீதம்

b) மேலதிகமாக 2 வீதம் ஒவ்வொரு மாதத்திற்கும்

மொத்த செலுத்தவேண்டிய தண்டப்பணம், தவறிழைக்கப்பட்ட அறவீட்டின் 100% இனை விஞ்சாதிருத்தல் வேண்டும்.

9. பதிவினை நிராகரித்தல் (பிரிவு 10)

பின்வரும் சந்தர்ப்பங்களில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நபரும் பதிவுசெய்யப்பட்ட திகதியிலிருந்து 12 மாத காலப்பகுதியின் பின்னர் பதிவினை இரத்து செய்வதற்காக பொது ஆணையாளரை விண்ணப்பிக்க முடியும்.

- o பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டபடி பதிவுசெய்யப்பட்ட நபர் வணிகத்தை இடைநிறுத்தியிருப்பின்
- o பதிவுசெய்யப்பட்ட நபரின் கூட்டப்பட்ட வருமானமானது தொடர்ந்து வரும் 4 காலாண்டில் ரூ.120 மில்லியனுக்கு குறைவாக இருக்கும் போது.

கூட்டுறவு மற்றும்
தனிநபர் வரியியல்

பாட இலக்கம் : 304

2022-2023 மதிப்பீட்டாண்டுக்கான
மாற்றங்கள்

இலங்கைக் கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்டது